

July 29, 2022

Listing Department, BSE Ltd., Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai-400 001 Scrip Code: 532633 Listing Department,
National Stock Exchange of India Limited,
"Exchange Plaza",
Bandra-Kurla Complex, Bandra (East),
Mumbai-400 051
Symbol: ALLSEC

Dear Sir/Madam,

#### **Sub: Newspaper Advertisement**

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we are enclosing the copy of newspaper publication of the Unaudited financial results for the quarter ended June 30, 2022 in Malai Malar (Tamil newspaper) on July 28, 2022 and Financial Express (English newspaper) on July 29, 2022.

The same will be made available on the Company's website.

Request you to take the same on record.

Yours faithfully,

For Allsec Technologies Limited

Sripiriyadarshini Company Secretary Chennai 600 042

Corporate Identity Number: L72300TN1998PLC041033, Email: contactus@allsectech.com

## காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பேரூர் கழக

# நிர்வாகிகள் பட்டியல் தலைமைக்கழகம் அறிவிப்பு

சென்னை, ஜூலை.28— காஞ்சீபுரம் — திரு வள்ளூர் மாவட்டங்களில் தேர் ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. பேரூர் கழக நிர்வாகி கள் பட்டியலை பொதுச்செ யலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் அறிவிப்பு . வருமாறு:-

#### அச்சிறுப்பாக்கம்

அச்சிறுப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் —வி. டி.ஆர்.வி. எழிலரசன், உத்திர மேரூர் பேரூர் செயலாளர்—என்.எஸ்.பாரி வள்ளல், வாலாஜாபாத் பேரூர் செயலாளர்–என். பாண்டி யன்.

கருங்குழி பேரூர் செய லாளர்— சந்தரமூர்த்தி, இடைக்கழிநாடு பேரூர்

செயலாளர்—மோகன்தாஸ். ஸ்ரேபெரும்புதூர் பேரூர் செயலாளர் – சத்தீஷ்குமார், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர்—யுவராஜ், திருப்பேரூர் போரூர் செய லாளர்–தேவராஜ். பள்ளிப்பட்டு பேரூர்

செயலாளர்—ஜோதிகுமார், பொதட்டூர்பேட்டை பேரூர் செய்லாளர் — டி. ஆர். கே.பாபு, திருமழிசை பேரூர் செயலாளர்—முனுசாமி. கும்மிடிப்பூண்டி பேரூர்

செயலாளர்—அறிவழகன், ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர்—அபிராமி, மீஞ்தூர் பேரூர் செயலாளர் – தமிழ்உதயன், ஆரணி பேரூர் செயலாளர் — கோபிநாத், செங்குன்றம் செயலாளர் – ராஜேந்திரன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆடிக்கிருத்திகை விழா

## திருத்தணி கோவிலில் ரு.1¾ கோடி உண்டியல் வசூல் ½ கிலோ தங்கமும் கிடைத்தது

திருத்தணி**,** ஜூலை *28*— திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா 21-ந் தேதி கடந்த தொடங்கி **25**–ந் தேதி விமரிசையாக நடைப்பெற்றது.

உண்டியல் காணிக்கை

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடக, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான குவிந்தனர். பக்தர்கள் மலைக்கோ அவர்கள் விலுக்கு காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு தங்களது நேர்த்திக்கடனை ெசெல் தீதிவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி சென்றனர்.

இந்த

 $1rac{1}{2}$  வயது குழந்தையுடன் தாய் மாயம்

பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்.கூலித்தொழிலாளி

இவரத்து மனைவி ரூபா தேவி (வயது 26). இவர்களது ஒன்றரை வயது மகள் ஏஞ்சல்.

கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில்

மனவேதனை அடைந்த ரூபாதேவி, தனது மகள் ஏஞ்சலுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை கண்டு பிடிக்க

முடியவில்லை. இதுகுறித்து கார்த்திக் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு

செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப் பட்டன. மலைக்கோவில் உள்ள தேவர் மண்டபத்தில் கோவில்துணை ஆணையார், செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பண்த்தை உண்டயெல் எண்ணும் பணி கடந்த  $m{2}$ நாட்களாக நடைபெற்றது. தங்கம், வெள்ளி

இதில் மொத்தம் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 57 கிடைத்து இருந்தது. மேலும் ⅓ கிலோ தங்கம், 13 ஆயிரத்து 544 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.

இதேபோல் கோவில் திருப்பணி காணிக்கையாக ரூ. 7 லட்சத்து 87 ஆயிரத்து 938 வசூலாகி இருந்ததாக நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொன்னேரி, ஜூலை 28-



மூலம் தீவிரமாக நடந்து வருவதை படத்தில் காணலாம்.

ராயப்பேட்டையில்

# சுரங்க மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் தீவிரம்

ராட்சத எந்திரங்கள் மூலம் இரவு, பகலாக நடக்கிறது

சென்னை,ஜூலை. 28-சென்னை ராயப்பேட்டை யில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் ராட்சத எந்திரங்கள் மூலம் இரவு, பகல் தீவிரமாக நடந்து வருகிறது. சுரங்க மெட்ரோரெயில்

சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை — மணிக் கூண்டு இடையே சுரங்க பணியாளர்கள் மூலம் மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அப்ப குதியில் சாலை உள்ளது. போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ஆயிர்த்து 307 ரொக்கமாக ரெயில் 2—வது கட்ட திட்டத்தில், மாதவரம் 🗕 சிறு சேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரெயில் அமைக்கப்பட உள்ளது.

இப்பாதையில், முதல் கட்டமாக மாதவரம் — தர மணி இணைப்பு சாலை வரை பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

*ாசனனை மாநகராடசா* 

குறிப்பில் கூறியிருப்பதா

துறையுடன் இணைந்து

பொதுமக்களுக்கு இடை

களிலும்

சுரங்க ரெயில் நிலை யங்கள் கட்டுவதற்கு பாது காப்பு வரத்தில் மாற்றம் செய்யப் சுற்றுச் சுவர்கள் அமைக்கும் பணிகள் தீவிர மாக நடந்து வருகின்றன.

**ராட்சத எந்திரங்க**ள்

ராயப்பேட்டை அரசு மர்த்துவமனை எதிரில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில் நிலையம் சுரங் கத்தில் கட்டப்பட உள்ளது. இதற்காக இடம் கையகப் படுத்தப்பட்டு, சுரங்க ரெயில் நிலையம் கட்டும் இடத்தில், தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான ஆரம்ப கட்ட பணிக்காக ராட்சத எந்திரங்கள், ராட்சத கிரேன்கள் பயன்படுத் தப்பட்டு வருகின்றன.

சுரங்க மெட்ரோ ரெயில் அமைக்க பாது காப்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இதற்காக, ராயப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து மணிக்கூண்டு

செல்லும் வாகனப் போக்கு பட்டுள்ளது

பணிகள் தீவிரம்

ராயப்பேட்டை வெஸ்லி சர்ச் அருகே மணிக் கூண்டில் இருந்து ராயப் பேட்டை மருத்துவ மனை நோக்கி செல்லும் சாலையில் தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளன.

இச்சாலையில் வாக னங்கள் இருவழியிலும் மெட்ரோ ரெயில் பணிக்கு இடையூறு இல்லாமல் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ராயப்பேட்டையில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் கட்டுமான பணியை யொட்டி அப்ப குதியில் பல ராட்சத கிரேன் கள் மற்றும் எந்திரங்கள் மூலம் இரவு, பகலாக தீவிரமாக பணிகள் நடந்து வருவதை சாலையில் செல்லும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கி

### சென்னையில்

# சாலைகளில் சுற்றி திரிந்த 226 மாடுகள் பிடிபட்டன

## உரிமையாளர்களுக்கு ரூ. $3^{1/2}$ லட்சம் அபராதம்

பட்டாபிராமில் SMLAINSON SLES HUMPCUIS

Grud Cors and it ud

Burding and 28-

ஆவ்டி அடுத்து பட்டாபிராம், தாந்தி நகர் அடுத்து பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர்(வயது 28). இவர் அம்பத்தூரில் உள்ள தீனியார் நிறுவனத்தில்

பணியாற்றி வந்தார். தண்டவாளத்தை கடந்தார்

இந்த நிலையில் இரவு அவர் பணி முடிந்து ரயில் மூலம் பட்டாபிராம் வந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

**்**ப் பே π அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் கிறிஸ்டோபர் மீது மோதியது. இதில் அவர் உடல் துண்டு துண்டாகி பரிதாபமாக பலியானார்.

பிரேத பரிசோதனை

தகவல் அறிந்ததும் ஆவடி ரயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிறிஸ்டோபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு விசாரணை கீழ்ப்பாக்கம்

Other details can be seen in the bid documents



பலியான கிறிஸ்டோபர்.

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக போலீசார் வரும்வரை தண்டவாளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் உடலை கடந்து அடுத்தடுத்து சென்றது ரயில்கள் காண்போரை கண்கலங்க

செய்தது. இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து அரசு வருகிறார்கள்.

சென்னை, ஜூலை. 28— சுற்றிதிரியும் மாடுகள் கட்டி வைக்க வேண்டும். பிடிக்கப்பட்டு வருகின்றன. வெளியிட்டுள்ள செய்தி 226 மாடுகள்

மண்டல சார்பில் கடந்த 20— அலுவ லர்கள், ந்தேதி முதல் 26—ந்தேதி கால்நடை உதவி மருத்து வெரை மொத்தம் 226 மண்டல நல அலவலர் வர்கள் மற்றும் சுகாதார மாடுகள் பிடிக்கப்பட்டு ஆய்வாளர்களின் மேற் உரிமையாளர் களுக்கு தலா பார்வையில் ஒவ்வொரு ரூ.1,550 வீதம் ரூ.3 லட்சத்து மண்டலத்திற்கும் கூடுதலாக 50 ஆயிரத்து 300 அபராதம் 10 பேரை நியமித்து காவல் விதிக்கப் பட்டுள்ளது.

எனவே, உரிமையா எடுக்கப்படும். ளர்கள் தங்கள் மாடுகளை சாலைகளில் சொந்த இடங்களிலேயே

*ാവാട്ടെ* ശിഖണിയിൽ ബിഥക கூடாது. மாடுகளின் பெருநகர சென்னை உரிமையாளர்கள் தங்கள் மாநகராட்சிக்குட்பட்ட மாடுகளை ஓரிடத்திலிருந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி மற்றொரு இடத்திற்கு யின் சார்பில் 15 மண்டலங் சுகா தா ரத்து றை யின் மாற்றம் செய்யும்போது அந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே அந்தந்த களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

மீறினால் துறையில் புகார் பதிவு செய்து உரிய நடவடிக்கை

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.



வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்ட தலைவா் டில்லிபாபு தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து விசாரணை செய்து வருவதை கண்டித்து மாதவரம் நெடுஞ்சாலையில் சத்தியாகிரக அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து

## EDANGANASALAI MÜNICIPALITY Assembly Announcement 2022-23, Tender Notice, Building are invited in packages for the comment 2022-23" as detailed below

DIPR/3564/Tender/2022 ுரோதனை வடத்து கைத்திரம் அடைத்தோம், சாதனை பரிந்து சரித்திரம் படைப்போம்." Edanganasalai Municipality

பாப்பிரெட்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சி தருமபுரி மாவட்டம் ந.க.எண். 206/2022/அ1 மறு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு நாள் : 26.07.2022

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் **கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23** (KNMT-**2022-23)ன் கீழ் ரூ.139.00 இலட்சம் மதிப்பீட்டில்** நவீன தகனமேடை அமைத்தல் பணி செய்திட மறு . ஒப்பந்தப்புள்ளிகள் ( இரண்டு உறைகள் முறை ) வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி நமூனாவினை https://tntenders.gov.in மற்றும் https://townpanchayats.tn.gov.in/tender என்ற

இணையதள முகவிகளிலிருந்து இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் குறித்த முழு விபரங்களும் பெறலாம் ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பான நேரம் மற்றும் நாள் : அ ) முன் கலந்தாய்வு கூட்டம் – 05.08.2022 காலை 11.00 மணி 3 ) ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்தல் 10.08.2022 மாலை 3.00 மணி வரை இ ) ஒப்பந்தப்புள்ளி திறத்தல்–10.08.2022 மாலை 3.30 மணி ஒப்பந்தப்புள்ளி பெறப்படும் நாளன்று அலுவலகத்திற்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படின் அதற்கு அடுத்த வேலை நாளில்

அதே நேரத்தில் அதே இடத்தில் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு திறக்கப்படும் செ.ம.தொ.இ / 3560 / ஒப்பந்தப்புள்ளி / 2022 சாதனை கடந்து எதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்

செயல் அலுவலர் பாப்பிரெட்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சி தரும்புரி மாவட்டம்

'டாஸ்மாக்' கடையில்

# மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரு.10 வசூல்; វិទ្ធាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ ស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ ប្រាស្រ្ត ប្រាស្រ ប្រាស្រ្ត ប្រាស្រ ប្រាស្រ្ត ប្រាស្រ ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រស្នា ប្រាស្រ្ត ប្រស្នា ប្រាស្រ្ត ប្រស្នា ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្នា ប្រាស្រ្ត ប្រាស្នា ប្រាស្រ្ត ប្រាស្រ្ត ប្រាស្នា ប្រាស្នា ប្រាស្ន ប្រាស្ន ប្រាស្នា ប្រាស្ត ប្រាស្នា ប្រាស្ឋ ប្រាស្នា ប្រាស្នា ប្រាស្ឋ ប្រាស្នា ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្នា ប្រាស្ស ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ស ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ស ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រ ប្រាស្ឋ ប្រាស្ត ប្រាស្ឋ ប្រាស្ត ប្រសាស្ស ប្រាស្ត ប្រាស្ឋ ប្រាស្ត ប្រសាស្ត ប្រាស្ឋ ប្រាស្ឋ ប្រាស

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. நேற்றுமாலை இங்கு சேர்ந்த திருவள் ளூரை வாலிபர் ஒருவர் முதுபாட்டில் சென்றார்.

ஆத்திரம்

அப்போது அங்கு இருந்த விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த

சென்னை, ஜூலை.28\_

கீழ்ப்பாக்கும் குடிநீர்

சுத்தீகரிப்பு நிலையத்தில்

இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1200 மி.மீ

விட்டமுள்ள உந்து பிரதான

குழாயில் மத்கு வால்வு பொருத்தும் பணி மற்றும்

இணைப்புப் பணி 30—ந்தேதி

காலை 8 மணி முதல் *31*—

ந்தேதி இரவு 8 மணி வரை

மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் கீழ்ப்பாக்கம்

வீத தி க் கூட் பட்ட வேப்பேரி, பெரியமேடு,

பூங்காக்கள், சிந்தாதிரி

கொண்டித்தோப்பு,

சவுகார்பேட்டை,ஏழுகிணறு,

ஜார்ஜ் டவுன், பிராட்வே,

தி ருவெல்லிக்கேணி,

புதுப்பேட்டை, பெரம்பூர்,

புளியந்தோப்பூ,

வருவாய் கோட்டாச்சியா்

வடசென்னை கோட்டம்,

(இருப்பு) தண்டையார்பேட்டை,சென்னை–8

.க.எண்.அ2/586/2021 நாள்:19.7.2022

16C, பாலகிருஷ்ணன் நாயுடு காலணி

மனுதாரா் திரு. K.ஜீவானந்தம் என்பவா

நனது தந்தை திரு. கிருஷ்ணன் என்பவர்

. 17.12.2019 அன்று காலமானதை பதிவு செய்ய தவறிவிட்டதாகவும் அன்னாரின்

இறப்பினை பதிவு செய்யுமாறு கோரியுள்ளார்

ஏதும் இருப்பின் அதனை வருவாய் கோட்

அலு வீலருக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

தொடர்பாக மனுதாரரின் இறப்பினை

செய்வது குறித்து ஆட்சேபணை

5வது தெரு, காலடிப்பேட்டை

எழும்பூர்,

..... மனுதாரர்

ப்பேட்டை,

திரு: K. ஜீவானந்தம்

சென்னை–19

குழாயில் மதகு வால்வு பொருத்தும் பணி

கீழ்ப்பாக்கம் பகுதியில் 2 நாட்கள்

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

ரூ.10 வதலித்தார். இதனை வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பலத்த காயம்

இதனை அந்த வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதுக்கடை விற்பனையாளர், திடீரென அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார்.

நம்மாழ்வார்பேட்டை,

அயனாவரம், கீழ்ப்பாக்கம்

தோட்டம், சேத்துப்பட்டு,

டி.பி.சத்திரம், வில்லிவாக்கம்

மற்றும் நுங்கம்பாக்கம்,

தியாகராயநகர்,

சைதாப்பேட்டை உள்ளிட்ட

பகுதிகளுக்கு குழாயின்

மூலமாக வழங்கும் குடிநீர்

விநியோகம் 2 நாட்கள்

நிறுத்தம் செய்யப்படுகிறது.

லாரிகள் மூலம் குடிநீர்

பெற்றுக்கொள்ள தலைமை

அலுவலக புகார் பிரிவு

தொலைபேசி எண்.044—

45674567–ல் தொடர்பு

கொள்ளலாம். மேற்கண்ட

தகவலை சென்னை குடிநீர்

அவசரத் தேவைகளுக்கு

கெல்லீஸ்.

ஓட்டேரி,

கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலில்

இந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

அவர் இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரவாயலில்

### வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை புரசைவாக்கம், செம்பியம்,

போரூர், ஜூலை 28– மதுரவாய்ல் கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் இவர் லட்சுமணன். தொழில் சம்பந்தீமாக பாரிமுனையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டார். இவரது மனைவி சுனிதா வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். இதனை நோட்டமிட்ட மார்மநபாகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.20ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்று விட்ட'ன்ர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை வாரியம் தெரிவித்துள்ளது. நடத்தி வருகின்றனர்.

அருள்**யிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் தீருக்கோயில்** கோட்டூர். வசன்னை - 600 085.

மறு ஒப்பந்தப்புள்ளி/ வபாது எல விளம்பர அறிவிப்பு விளம்பரும் என். 2 நாள்: 27.07.2022

சென்னை - 85, கோட்டூர், அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருமண மண்டபத்தில், பசலி 1432- (13-08-2022 முதல் 30-06-2023 வரை) உள்ள காலத்திற்கு கீழ்க்கானும் இனத்திற்கான பலவகை குத்தகை உரிம முறும்பந்தப்புள்ளி திறப்பு / பொது ஏலம் 12-08-2022 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி அளவில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை உதவி ஆணையர் அவர்கள் முன்னிலையில் நடைபொறுவர்ளாது.

பலவகை குத்தகை உரிம விவரம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலின் திருமண மண்டபத்தில் ஒலி—ஒளி அமைப்பு செய்து கொள்ளும் உரிமம் 25,000/-தறுவை அடைபது கொள்ளது கொள்ளது கொள்ளது கொள்ளது உடக்க மேற்குறிப்பிட்ட உரிமத்திற்கான மறுஒப்பந்தப்புள்ளிப் படிவங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் 02–08–2022 முதல் 11–08–2022 வரை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் விற்பனை செய்யப்படும். ஒப்பந்தப்படிவத்தின் விலை ரூ. 200/– பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப் படிவங்கள் 12–08–2022 பிற்பகல் 3.30 மணி வரை பேற்றுக் கொள்ளப்படும். மறுஒப்பந்தப்புள்ளி / பொது ஏல நிபந்தனைகளைத் திருக்கோயில் அலுவலகம் அமைந்துள்ள திருவான்மியூர், அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

**க. அருட்செல்வன்** செயல்அலுவலர் . சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்

ALLSEC TECHNOLOGIES LIMITED

Regd. Office: 46-C Velachery Main Road, Velachery, Chennai - 600 042. Corp. Office : 46-B Velachery Main Road, Velachery, Chennai - 600 042. CIN: L72300TN1998PLC041033, Email: investorcontact@allsectech.com

**Extracts of Unaudited Consolidated Financial Results** for the Quarter Ended 30 June 2022

		(Rupees in Lakh except Earnings per share data)							
		Consolidated							
SI. No.	Particulars	Quarter Ended 30-Jun-2022	Year Ended 31-Mar-2022	Quarter Ended 30-Jun-2021					
		Unaudited	Audited	Unaudited					
1	Total income from operations	8,818	31,720	7,149					
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1,675	6,115	1,052					
3	Net Profit for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	1,675	6,115	1,052					
4	Net Profit for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	1,365	3,564	(797)					
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1,268	3,575	(619)					
6	Equity Share Capital (Face Value of Rs.10/- each)	1,524	1,524	1,524					
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet	19,420	19,420	24,988					
8	Earnings Per Share* (of Rs.10/- each) (For continuing and discontinued operations) (a) Basic (b) Diluted	8.96 8.96	23.39 23.39	(5.23) (5.23)					

# Balance for the quarter ended 30 June 2022 represents the balance as per audited Balance Sheet for the year ended 31 March 2022 and balance for the guarter ended 30 June 2021 represents balance as per audited Balance Sheet for the year ended 3 March 2021, as required by SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. \* EPS is not annualised for the quarter ended 30 June 2022 and quarter ended 30 June 2021

Place : Bengaluru

Date: 27 July 2022

- These financial results have been prepared in accordance with the Indian Accounting Standards ("Ind AS") as prescribed under Section 133 of the Companies Act. 2013 ("the Act") read with relevant rules issued thereunder and in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The above results have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors in their respective meetings held on 27 July 2022. The statutory auditors have issued an unmodified review report on these results
- The consolidated results for the quarter ended 30 June 2022 and 30 June 2021, for the year ended 31 March 2022 include the results of the Company's wholly owned subsidiaries Allsectech Inc., USA and Allsectech Manila Inc., Philippines
- Allsec Technologies Limited (Group) operates in two segments viz Digital Business Services (DBS) and Human Resource Outsourcing (HRO)

4.	Standalone Financial Results	Quarter Ended 30-Jun-2022	Year Ended 31-Mar-2022	Quarter Ended 30-Jun-2021
	Particulars Particulars	Unaudited	Audited	Unaudited
	(a) Income from operations (net)	6,295	22,121	4,974
	(b) Profit before tax	722	11,942	9,659
	(c) Profit after tax	539	9,753	7,897
	(d) Other comprehensive income for the period, net of tax	(7)	(34)	(7)
	(e) Total comprehensive income for the period	532	9,719	7,890

The above is an extract of the detailed format of the quarter ended 30 June 2022 financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full details of standalone and consolidated financial results for the quarter ended 30 June 2022 are available on the Company's website under investors section (www.allsectech.com) or at the website of BSE (www.bseindia.com) or NSE (www.nseindia.com).

The figures for the corresponding previous periods have been regrouped / reclassified wherever considered necessary to conform to the figures presented in the current period.

For and on behalf of the Board of Directors

**Guruprasad Srinivasan** 

FINANCIAL EXPRESS

Size: 8cm (W) 3cm (H)

DFM



## ALLSEC TECHNOLOGIES LIMITED

Regd. Office: 46-C Velachery Main Road, Velachery, Chennai - 600 042. Corp. Office: 46-B Velachery Main Road, Velachery, Chennai - 600 042. CIN: L72300TN1998PLC041033, Email: investorcontact@allsectech.com

Extracts of Unaudited Consolidated Financial Results for the Quarter Ended 30 June 2022

		Consolidated							
SI. No.	Particulars	Quarter Ended 30-Jun-2022 Unaudited	Year Ended 31-Mar-2022 Audited	Quarter Ended 30-Jun-2021 Unaudited					
1	Total income from operations	8,818	31,720	7,149					
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1,675	6,115	1,052					
3	Net Profit for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	1,675	6,115	1,052					
4	Net Profit for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	1,365	3,564	(797)					
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1,268	3,575	(619)					
6	Equity Share Capital (Face Value of Rs.10/- each)	1,524	1,524	1,524					
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet	19,420	19,420	24,988					
8	Earnings Per Share* (of Rs.10/- each) (For continuing and discontinued operations) (a) Basic (b) Diluted	8.96 8.96	23.39 23.39	(5.23) (5.23)					

2022 and balance for the guarter ended 30 June 2021 represents balance as per audited Balance Sheet for the year ended 31 March 2021, as required by SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. \* EPS is not annualised for the quarter ended 30 June 2022 and quarter ended 30 June 2021

#### Notes:

- These financial results have been prepared in accordance with the Indian Accounting Standards ("Ind AS") as prescribed under Section 133 of the Companies Act, 2013 ("the Act") read with relevant rules issued thereunder and in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The above results have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors in their respective meetings held on 27 July 2022. The statutory auditors have issued an unmodified review report on these results
- The consolidated results for the quarter ended 30 June 2022 and 30 June 2021, for the year ended 31 March 2022 include the results of the Company's wholly owned subsidiaries Allsectech Inc., USA and Allsectech Manila Inc., Philippines.
- Allsec Technologies Limited (Group) operates in two segments viz Digital Business Services (DBS) and Human Resource Outsourcing (HRO)

Standalone Financial Results	Quarter Ended 30-Jun-2022	Year Ended 31-Mar-2022	Quarter Ended 30-Jun-2021	
Particulars	Unaudited	Audited	Unaudited	
(a) Income from operations (net)	6,295	22,121	4,974	
(b) Profit before tax	722	11,942	9,659	
(c) Profit after tax	539	9,753	7,897	
(d) Other comprehensive income for the period, net of tax	(7)	(34)	(7)	
(e) Total comprehensive income for the period	532	9,719	7,890	

- Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full details of standalone and consolidated financial results for the guarter ended 30 June 2022 are available on the Company's website under investors section (www.allsectech.com) or at the website of BSE (www.bseindia.com) or NSE (www.nseindia.com).
- The figures for the corresponding previous periods have been regrouped / reclassified wherever considered necessary to conform to the figures presented in the current period For and on behalf of the Board of Directors

Place : Bengaluru Date: 27 July 2022

Guruprasad Srinivasan Director (DIN: 07596207)

## **ECL Finance Limited**

Corporate Identity Number: U65990MH2005PLC154854 Registered Office: Tower 3, Wing B, Kohinoor City Mall, Kohinoor City, Kirol Road, Kurla(W), Mumbai 400070.

Tel: +91-22-4009 4400 Fax: 91-22-4086 3610 website: https://eclfinance.edelweissfin.com Financial Results for the guarter ended June 30 2022

		Quarte	r Fnded	(₹ in Crores Year Ended
	Particulars	June 30, 2022 (Unaudited)	June 30, 2021 (Unaudited)	March 31, 2022 (Audited)
1	Total income from operations	316.63	386.12	1,660.77
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	32.90	(53.91)	52.58
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	32.90	(53.91)	52.58
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	24.59	(14.24)	79.36
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	24.59	(13.81)	71.38
6	Paid-up equity share capital (Face Value of ₹ 1/- Per Share)	213.83	213.83	213.83
7	Reserves (excluding Revaluation Reserves)	2,338.76	2,213.13	2,311.94
8	Securities Premium Account	1,188.00	1,188.00	1,188.00
9	Net worth <sup>1</sup>	2,585.51	2,468.47	2,559.45
10	Paid-up Debt Capital / Outstanding Debt	10,162.58	14,977.07	10,955.15
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio <sup>2</sup>	2.69	3.97	2.95
13	Earnings Per Share (₹) (Face Value of ₹ 1/- each)			
	- Basic (Not annualised)	0.12	(0.07)	0.37*
	- Diluted (Not annualised)	0.09	(0.07)	0.29*
14	Capital Redemption Reserve	-	-	-
15	Debenture Redemption Reserve	100.74	273.64	100.74
16	Debt Service Coverage Ratio (DSCR) <sup>3</sup>	NA	NA	NA
17	Interest Service Coverage Ratio (ISCR) 4	NA	NA	NA

Debt-equity Ratio = Total debt ((Debt securities-Compulsorily convertible debentures(CCD)) + Borrowings other than debt securities + sub-ordinated liabilities) / (Net worth+CCD)

<sup>3</sup>DSCR = Profit before interest and tax / (Interest expense + Principal repayment in next three / twelve months) <sup>4</sup>ISCR = Profit before interest and tax / Interest expense

Annualised

## Notes:

Mumbai, July 28, 2022.

financialexp.epa.in

- 1. The above is an extract of the detailed format of quarter ended financial results filed with the Stock Exchanges in accordance with Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the 'Listing Regulations, 2015'), as amended and the Accounting Standards specified under section 133 of the Companies Act, 2013 read with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended and the relevant provisions of the Companies Act, 2013, as applicable. The full format of quarter ended financial results are available on the websites of the Stock exchange (www.bseindia.com and www.nseindia.com) and the Company's website (eclfinance.edelweissfin.com).
- The above financial results of the Company are reviewed and recommended by the Audit Committee and have been approved by the Board of Directors of the Company at their respective meeting held on July 28, 2022.
- 3. A Scheme of Amalgamation for merger (Merger by Absorption) of Edelweiss Retail Finance Limited ("ERFL") with the Company ("Transferee Company") and their respective shareholders under section 230 to 232 of the Companies Act, 2013 and the Rules made there under has been filed with the Hon'ble National Company Law Tribunal ("NCLT") on March 26, 2019. Further, on March 25, 2019, the Company had applied for approval from the Reserve Bank of India in relation to the said merger, which was approved by the RBI on September 27, 2019. The Company is in process to obtain NOCs from all the lending banks.

On behalf of the Board of Directors

Subramanian Ranganathan Managing Director

DIN: 00125493

#### SHIVA CEMENT LTD CIN: L26942OR1985PLC001557

Regd Office: Telighana, PO: Birangatoli, Tehsil-Kutra, District-Sundargarh Odisha- 770018

Website: www.shivacement.com E-mail: cs@shivacement.com STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30,2022. (₹ in lakh)

Particulars	Quarter ended 30.06.2022	Corresponding Quarter ended 30.06.2021	Year to date 31.03.2022
ACTION CONTRACTOR CONTRACTOR	Audited	Audited	Audited
Total Income from Operation	127.63	371.64	727.04
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	(1807.63)	(723.97)	(3451.76)
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	(1807.63)	(723.97)	(3451.76)
Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	(1337.75)	(536.30)	(2551.92)
Total Comprehensive Income for the period [Comprising Profit/(loss) for the period (after tax)	000 100	332. 336	
and Other Comprehensive Income(after tax)]	(1332.67)	(533.38)	(2545.18)
Equity Share Capital	3,900.00	3,900.00	3,900.00
Earning Per Share (of 2/- each)	HILPING SATROAS	20109480480400	
Basic	(0.69)	(0.28)	(1.31)
Diluted	(0.69)	(0.28)	(1.31)

Note: The above is extract of detailed format of Unaudited Financial Results for the guarter ended 30th June 2022 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (LODR)

The full format of Quarterly/Annual results are available in the Company's website www.shivacement.com and on the website of stock exchange www.bseindia.com

For and on behalf of Board of Directors Shiva Cement Limited

Date: 27.07.2022 Place: Mumbai

(This is only an advertisement for information purposes and not a prospectus announcement)

Manoj Kumar Rustagi

Whole time Director

CIN: L15311DL1993PLC052624

Regd. Office: 149, 1st Floor, Kilokari, Ring Road, Ashram, New Delhi-110014

Corporate Office: 1401-1411, 14th Floor, Logix City Center, Sector-32,

Noida-201301 (U.P.) Tel: 0120- 6013232;

Email: dfm@dfmfoods.com; Website: www.dfmfoods.com

### NOTICE

NOTICE is hereby given that the 29th Annual General Meeting (AGM) of the Company is scheduled to be held on Friday, 2nd September, 2022 at 11.00 A.M. (IST) through Video Conferencing (VC)/Other Audio Visual Means (OAVM) in compliance with the provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 read with General Circular No. 14/2020, 17/2020, 20/2020, 02/2021, 20/2021, 21/2021, 02/2022 and other applicable circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and Securities and Exchange Board of India (SEBI) from time to time, to transact the businesses as set out in the Notice of the AGM. In compliance with the above circulars, electronic copies of the Notice of AGM along with the Annual Report for

the Financial Year 2021-22 will be sent to all the members whose email addresses are registered/ available with the Company/ Depository Participants/ RTA.

The Notice of AGM and the Annual Report will also be available on the Company's website a www.dfmfoods.com, website of Stock Exchanges (NSE & BSE) and on the NSDL website a Manner of Registering/ Updating Email address: Members holding shares in dematerialized mode are

requested to register their email addresses and mobile number with their relevant depositories through their depository participants. Members holding shares in physical mode are requested to register their email addresses and mobile numbers in the prescribed Form ISR-1 and other relevant forms with the Company's Registrar and Share Transfer Agent i.e. MCS Share Transfer Agent Limited, F-65, 1st Floor, Okhla Industria Area, Phase-I, New Delhi-110020, Ph. No: 011-41406149, email: admin@mcsregistrars.com. Members can attend and participate in the AGM through the VC/OAVM only, the details of which will be provided by the Company in the Notice of the AGM. Members attending the Meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

Manner of Casting Votes through e-voting. Members will have an opportunity to cast their vote remotely on the businesses as set out in the Notice of the AGM through electronic voting system i.e. remote e-voting and e-voting at the AGM. The manner of voting remotely for members holding shares in dematerialized mode. physical mode and for members who have not registered their email addresses will be provided by the Company in the Notice of the AGM. The facility for e-voting will also be made available at the AGM and Members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote at the AGM. The details will also be made in the Notice of AGM and the same shall be available on the website of the Company. Members are requested to visit www.dfmfoods.com for such details.

Kindly note that pursuant to SEBI Circular no. SEBI/HO/MIRSD/MIRSD RTAMB/P/CIR/2021/655 dated 3 November, 2021, it has been made mandatory for shareholders holding shares of the Company in physical form, to furnish PAN, KYC details and Nomination details to the Company/RTA, and if the above details are not furnished by 31st March, 2023, the concerned shares shall be frozen by the RTA. Members are also requested to furnish/update valid PAN to the RTA. In this connection, the following forms as notified by SEBI, can be

downloaded from the Company's website at www.dfmfoods.com : Form ISR-1 (Request for registering PAN, KYC details or changes/ updation there of);
 Form ISR-2 (Confirmation of Signature of shareholder by their banker);

 Form SH-13 (Nomination Form): • Form ISR-3 (Declaration for opting-out of Nomination); and Form SH-14 (Cancellation or Variation of Nomination)

The Notice of 29th AGM will be sent to the members in accordance with the applicable laws and circulars at their email addresses shortly. By Order of the Board For **DFM Foods Ltd**.

Place: Noida R. S. Tomer Date: 28th July, 2022 **Company Secretary** 

**AGNI GREEN POWER LIMITED** 

## Our Company was originally incorporated as "Agni Power and Electronics Private Limited" on August 25, 1995 vide certificate of incorporation bearing Corporate Identity No. 21-73701 under the provisions of Companies Act, 1956 issued by the

Registrar of Companies, Kolkata, West Bengal. Subsequently, name of the company changed to "Agni Green Power Private Limited" vide fresh certificate of incorporation dated March 04, 2022. Subsequently, the company was converted into Public Limited Company vide a fresh certificate of incorporation issued by ROC-Kolkata, consequent upon conversion from Private Limited to Public Company dated April 01, 2022 in the name of "Agni Green Power Limited". The Corporate Identification Number of our Company changed to U40106WB1995PLC073701. For further details, please refer to section titled "Our History and Certain Corporate Matters" beginning on page no 107 of the Prospectus. Registered office: 114, Rajdanga Gold Park, Piyali Apartment, 1st Floor, South Parganas, Kolkata-700107, West Bengal, India. Contact Person: Avishek Kumar Sinha, Company Secretary & Compliance Officer; Tel No: +91 93324 41988 E-Mail ID: cs@agnipower.com; Website: www.agnipower.com; CIN: U40106WB1995PLC073701

OUR PROMOTERS: (I) MR. HIRANMAY SAHA, (II) DR. KANAK MUKHOPADHYAY, (III) MRS. CHANDANA SAHA AND (IV) MR. ARUP KUMAR MAHANTA BASIS OF ALLOTMENT

₹10/- PER EQUITY SHARE, AT PAR (THE "ISSUE PRICE"), AGGREGATING TO ₹525.00 LAKHS ("THE ISSUE"), OF WHICH 2,70,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH FOR CASH AT A PRICE OF ₹10/- PER EQUITY SHARE, AGGREGATING TO ₹27.00 LAKHS WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY THE MARKET MAKER TO THE ISSUE (THE "MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS MARKET MAKER RESERVATION PORTION I.E. ISSUE OF 49,80,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH FOR CASH AT A PRICE OF ₹10/- PER EQUITY SHARE, AGGREGATING TO ₹498.00 LAKHS IS HERE IN AFTER REFERRED TO AS THE "NET ISSUE". THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 26.88% AND 25.49% RESPECTIVELY OF THE POST ISSUE PAIDUP EQUITY SHARE CAPITAL OF THE COMPANY. THIS OFFER IS BEING MADE IN TERMS OF CHAPTER IX OF THE SEBI (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIRMENT) REGULATIONS, 2018 (THE "SEBI ICDR REGULATIONS") READ WITH RULE 19(2)(b)( OF SCRR AS AMENDED. THIS ISSUE IS A FIXED PRICE ISSUE AND ALLOCATION IN THE NET OFFER TO THE PUBLIC WILL BE MADE IN TERMS OF REGULATION 253(2) OF THE SEBI (ICDR) REGULATIONS, 2018.

ISSUE PROGRAMME: ISSUE OPENED ON: JULY 20, 2022 and CLOSED ON: July 22, 2022,

THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹ 10/- EACH AND THE ISSUE PRICE IS ₹10/- EACH. THE ISSUE PRICE IS AT PAR OF THE FACE VALUE.

PROPOSED DATE OF LISTING: AUGUST 01, 2022\*. The Equity Shares offered through Prospectus are proposed to be listed on the SME Platform of National Stock Exchange of India Limited ("NSE EMERGE"). Our Company has received in-principal approval letter dated July 06, 2022 from NSE for using its name in this offer document for listing of our shares on the SME Platform of National Stock Exchange of India Limited ("NSE EMERGE"). For the purpose of this Issue, the Designated Stock Exchange will be the National Stock Exchange of India Limited ("NSE"). The trading is proposed to be commenced on or about August 01, 2022 \*.

SUBSCRIPTION DETAILS

(For further details please see "The Issue" beginning on page no. 33 of this Prospectus.)

\* Subject to receipt of listing and trading approvals from the National Stock Exchange of India Limited.

W CON

The Issue was subscribed to an extent of 70 times i.e., Gross Subscription of Rs. 3,67,11,00,000/- for 36,71,10,000 equity shares were based on the bid file received from NSE on the day after closure of the Issue received as against Rs. 5,25,00,000/- for 52,50,000 equity shares. (Including subscription by Market Makers to the Issue was subscribed to an extent of 64 times (after technical rejection and bids not banked). i.e Net Subscription of Rs. 3,36,09,00,000/- for 33,60,90,000 equity shares after eliminating technically rejected and bid not banked applications. **Summary of the Valid Applications Received:** 

Г	Sr.	Category	Gross App	lication	Less: Re	jections	Va	ılid	Allotment		
L	No	27	No. of Application	<b>Equity Share</b>	No. of Application	Equity Share	No. of Application	Equity Share	No. of Application	<b>Equity Share</b>	
Г	1 8	Retail Individual Applicants	7,664	8,21,90,000	136	14,80,000	7,528	8,07,10,000	249	24,90,000	
Г	2	Non-Retail Applicants	588	25,84,80,000	7	33,70,000	581	25,51,10,000	158	24,90,000	
Г	3	Market Maker	1	2,70,000	-	-	1	2,70,000	1	2,70,000	
Г	- 0	Total	8,253	34,09,40,000	143	48,50,000	8,110	33,60,90,000	408	52,50,000	

category was subscribed by 1.00 time. The total number of shares allotted in this category is 2,70,000 Equity shares. Sr.No | No. of Shares applied for (Category wise) | No. of Applications Applicant After

A. Allocation to Market Maker (After Technical & Multiple Rejections and Withdrawal): The Basis of Allotment to the Market Maker, at the issue price of ₹ 10/- per Equity Share, was finalised in consultation with NSE. The

ı							rounding off		0		: 6			
I		270000	1				270000	1	1	1				
ı		GRAND TOTAL	1	100.00	270000	100.00	2 3		2	1 1	270000			
ı														
ı	consulta	tion with NSE. The category was sub	oscribed by 32.41 times	i.e. for 8,07,10	,000 Equity Shares. Total	number of sha	ares allotted in this	s category is 24,90	,000 Equi	ty Shares to 249 successful	applicants.			

No. of Shares applied for No. of Applications Received % to total Total No. of Equity Shares % to total Allocation per Applicant After Ratio of allottees to applicants No. of Successful Applicants

No	(Category wise)			Applied	8 8	rounding off				Allotted
1	10000	6985	92.79	69850000	86.54	10000	232	6985	232	2320000
2	20000	543	7.21	10860000	13.46	10000	17	543	17	170000
	GRAND TOTAL	7528	100.00	80710000	100.00				249	2490000
C. AI	location to Other than Ret	ail Individual Investors (A	fter Technic	cal Rejections & Withdrawa	al): The Bas	sis of Allotment to Other than	Retail Individual Ir	vestors, a	t the issue price of ₹ 10/- pe	er Equity Share, was finalized in

consultation with NSE. The category was subscribed by 102.45 times i.e. for 25,51,10,000 shares. Total number of shares allotted in this category is 24,90,000 Equity Shares to 158 successful applicants.

The category wise details of the Basis of Allotment are as under:

Sr. No	No. of Shares applied for (Category wise)	No. of Applications Received	% to total	Total No. of Equity Shares Applied	% to total	Allocation per Applicant After rounding off	allo	tio of ttees to licants	No. of Succesful Applicants	Total No. of Equity Shares Allotted	Sr. No	No. of Shares applied for (Category wise)	No. of Applications Received	% to total	Total No. of Equity Shares Applied	% to total	Allocation per Applicant After rounding off	Ratio of allottees to applicants	No. of Succesful Applicants	Total No. of Equity Shares Allotted
	30000	95	16.35	2850000	1.12	10000	3	95	3	30000	54	610000	1	0.17	610000	0.24	10000	1 1	1	10000
2	40000	34	5.85	1360000	0.53	10000	Т	34	1 98	10000	55	620000	2	0.34	1240000	0.48	10000	1 2	1	10000
3	50000	53	9.12	2650000	1.04	10000	3	53	3	30000	56	630000	4	0.69	2520000	0.99	10000	2 4	2	20000
4	60000	12	2.07	720000	0.28	10000	1	12	§ 1 §	10000	57	650000	2	0.34	1300000	0.51	10000	1 2	1 8	10000
5	70000	10	1.72	700000	0.27	10000	1	10	1 3	10000	58	660000	2	0.34	1320000	0.52	10000	1 2	1 8	10000
6	80000	14	2.41	1120000	0.44	10000	1	14	1	10000	59	670000	1	0.17	670000	0.26	10000	1 1	1	10000
7	90000	17	2.93	1530000	0.60	10000	1	17	1 %	10000	60	690000	1 9	0.17	690000	0.27	10000	10 10	1 8	10000
8	100000	31	5.34	3100000	1.22	10000	3	31	3	30000	61	700000	3	0.53	2100000	0.82	10000	2 3	2	20000
9	110000	22	3.79	2420000	0.95	10000	2	22	2	20000	62	720000	2	0.34	1440000	0.56	10000	1 2	1	10000
10	120000	- 11	1.89	1320000	0.52	10000	1	11	1 8	10000	63	730000	1 0	0.17	730000	0.28	10000	1 1	1 3	10000
11	130000	3	0.52	390000	0.15	10000	0	0	0	0	64	750000	1	0.17	750000	0.28	10000	1 1	1	10000
12	140000	10	1.72	1400000	0.55	10000	1	10	1 8	10000	65	760000	1	0.17	760000	0.30	10000	1 1	1	10000
13	150000	11	1.89	1650000	0.65	10000	2	11	2	20000	66	780000	1	0.17	780000	0.31	10000	1 1	1	10000
14	160000	11	1.89	1760000	0.69	10000	2	11	2	20000	67	790000	3	0.53	2370000	0.93	10000	2 3	2	20000
15	170000	4	0.69	680000	0.27	10000	1	4	1 8	10000	68	800000	1	0.17	800000	0.31	10000	18 18	1	10000
16	180000	13	2.24	2340000	0.92	10000	2	13	2	20000	69	830000	2	0.34	1660000	0.65	10000	1 1	2	20000
17	190000	8	1.38	1520000	0.60	10000	1	8	1	10000	70	850000	2	0.34	1700000	0.67	10000	1 1	2	20000
18	200000	15	2.58	3000000	1.18	10000	3	15	3	30000	71	860000	1	0.17	860000	0.34	10000	19 19	1	10000
19	210000	1	0.17	210000	0.08	10000	0	0	0	0	72	900000	3	0.53	2700000	1.06	10000	1 1	3	30000
20	220000	3	0.52	660000	0.26	10000	1	3	E 1 88	10000	73	930000	1 0	0.17	930000	0.36	10000	10 10	1	10000
21	230000	5	0.86	1150000	0.45	10000	1	5	1	10000	74	940000	1	0.17	940000	0.37	10000	1 1	1	10000
22	240000	5	0.86	1200000	0.47	10000	1	5	1 0	10000	75	970000	2	0.34	1940000	0.76	10000	18 15	2	20000
23	250000	11	1.89	2750000	1.08	10000	3	11	3	30000	76	980000	1	0.17	980000	0.38	10000	13 13	1	10000
24	260000	2	0.34	520000	0.20	10000	0	0	0	10000	77	1000000	14	2.42	14000000	5.48	10000	1 1	14	140000
25	270000	4	0.69	1080000	0.42	10000	1	4	1 10	10000	78	1010000	4	0.69	4040000	1.58	10000	10 10	4	40000
26   27	280000 290000	3	0.52	840000 290000	0.33	10000	0	0	0	10000	79	1060000 1100000	4	0.17	1060000 4400000	0.42 1.72	10000	1 1	4	10000
28	300000	8	1.38	2400000	0.11	10000			2	20000	81	1160000	4	0.69	1160000	0.45	10000	1 1	4	10000
29	310000	0	0.17	310000	0.94	10000	2	8	0	0		1250000	1 1	0.17	1250000	0.43	10000	10 10	1 5	10000
30	320000	1	0.17	320000	0.12	10000	0	0	0	0	82	1500000	2	0.17	300000	1.18	10000	1 1	2	20000
31	330000	1	0.17	330000	0.13	10000	0	0	0	0	84	1300000	0	0.00	0	0.00	10000	1 1	1	10000
32	340000	1	0.17	340000	0.13	10000	0	0	0	0	85	1600000	1	0.00	1600000	0.63	20000	1 1	1	20000
33	350000	3	0.17	1050000	0.13	10000	1	3	1	10000	86	1640000	1	0.17	1640000	0.64	20000	13 13	1	20000
34	360000	2	0.34	720000	0.41	10000	1	2	1	10000	87	1650000	1 1	0.17	1650000	0.65	20000	1 1	1	20000
35	370000	1	0.17	370000	0.28	10000	0	0	0	0	88	1800000	1 1	0.17	1800000	0.71	20000	1 1	1	20000
36	380000	3	0.52	1140000	0.13	10000	1	3	1	10000	89	1850000	1	0.17	1850000	0.71	20000	10 10	1	20000
37	390000	3	0.52	1170000	0.45	10000	1	3	1 1	10000	90	1890000	1	0.17	1890000	0.73	20000	1 1	1	20000
38	400000	8	1.38	3200000	1.25	10000	3	8	3	30000	91	1900000	1	0.17	1900000	0.74	20000	1 1	1 0	20000
39	410000	4	0.69	1640000	0.64	10000	2	4	2	20000	92	2000000	1	0.17	2000000	0.78	20000	1 1	1	20000
40	420000	4	0.69	1680000	0.66	10000	2	4	2	20000	93	2090000	1	0.17	2090000	0.82	20000	1 1	1	20000
41	430000	2	0.34	860000	0.34	10000	1	2	1 8	10000	94	2160000	1	0.17	2160000	0.85	20000	1 1	1	20000
42	440000	3	0.53	1320000	0.52	10000	1	3	1 8	10000	95	2580000	5	0.86	12900000	5.06	20000	1 1	5	100000
43	450000	3	0.52	1350000	0.53	10000	1	3	1 8	10000	96	0	0	0.00	0	0.00	10000	3 5	3	30000
44	460000	1	0.17	460000	0.18	10000	0	0	0	0	97	2960000	1	0.17	2960000	1.16	30000	1 1	1	30000
45	470000	2	0.34	940000	0.37	10000	1	2	1 3	10000	98	3000000	3	0.53	9000000	3.53	30000	1 1	3	90000
46	480000	1	0.17	480000	0.19	10000	0	0	0	0	99	3600000	1	0.17	3600000	1.41	30000	1 1	1	30000
47	490000	3	0.53	1470000	0.58	10000	1	3	1	10000	100	3670000	1	0.17	3670000	1.44	40000	1 1	1	40000
48	500000	6	1.03	3000000	1.18	10000	3	6	3	30000	101	4000000	2	0.34	8000000	3.14	40000	1 1	2	80000
49	540000	2	0.34	1080000	0.42	10000	1	2	1	10000	102	4610000	1	0.17	4610000	1.81	40000	1 1	1	40000
50	560000	1	0.17	560000	0.22	10000	0	0	0	0	103	4970000	1 1	0.17	4970000	1.95	50000	1 1	1	50000
51	570000	1	0.17	570000	0.22	10000	1	1	1 %	10000	104	4980000	12	2.07	59760000	23.43	40000	1 1	12	480000
52	590000	1	0.17	590000	0.23	10000	1	1	1	10000	105	0	0	0.00	0	0.00	10000	10 12	10	100000
53	600000	3	0.53	1800000	0.71	10000	2	3	2	20000		ND TOTAL	581	100.00	255110000	100.00			158	2490000

The Board of Directors of the company at its meeting held on July 27, 2022 has approved the Basis of Allotment of Equity shares as approved by the Designated stock Exchange viz. National Stock Exchange of India Limited and at a meeting held on July 27, 2022 has authorized the corporate action for the transfer and allotment of the Equity Shares to various successful applicants.

In terms of the Prospectus dated July 14, 2022 and as per the SEBI (ICDR) Regulations, 2018 wherein a minimum of 50% of the net offer of shares to the Public shall initially be made available for allotment to retail individual investors as the case may be. The balance net offer of shares to the public shall be made available for allotment to a) individual applicants other than retail investors and b) other investors, including Corporate Bodies / Institutions irrespective of number of shares applied for. The unsubscribed portion of the net offer to any one of the categories specified in (a) or (b) shall be made available for allocation in the other category, if so required. "For the purpose of sub-regulation (2) of regulations 253, if the retail individual investor category is entitled to more than fifty per cent on proportionate basis, the retail individual investors shall be allocated that higher percentage".

The instructions to Self Certified Syndicate Banks for unblocking the amount has been processed on or prior to July 28, 2022. Further, the CAN-cum-Refund advices and allotment advice and/or notices has been forwarded to the address/email id of the Applicants as registered with the depositories as filled in the application form on or before July 28, 2022. In case the same is not received within 10 days, investors may contact at the address given below. The Equity Shares allocated to successful applicants are being credited to their beneficiary accounts subject to validation of the account details with the depositories concerned. The Company is taking steps to get the Equity Shares admitted for trading on the NSE EMERGE within six working days from the date of the closure of the Issue.

Module/IPO Status.aspx. All future correspondence in this regard may kindly be addressed to the Registrar to the Issue quoting full name of the First/ Sole applicants, serial number of the Application Form, number of

Note: All capitalized terms used and not defined herein shall have the respective meanings assigned to them in the Prospectus dated July 14, 2022 ("Prospectus") INVESTORS PLEASE NOTE The details of the allotment made would also be hosted on the website of the Registrar to the Issuer, CAMEO CORPORATE SERVICES LIMITED at http://cambridge.cameoindia.com/

> "Subramanian Building", #1, Club House Road, Chennai - 600 002, India Tel: +91-44-40020700, 28460390 Email/ Investor Grievance E-mail: investor@cameoindia.com Website: www.cameoindia.com

Contact Person: Mr. R.D. Ramasamy, Director SEBI Registration No: INR000003753 CIN No: U67120TN1998PLC041613

For AGNI GREEN POWER LIMITED

On behalf of the Board of Directors

Kanak Mukhopadhyay Managing Director

THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES ON LISTING OR THE BUSINESS PROSPECTS OF AGNI GREEN POWER LIMITED

Place: Kolkata Date: 28/07/2022

CAMEO

shares applied for and Bank Branch where the application had been lodged and payment details at the address of the Registrar given below:

CAMEO CORPORATE SERVICES LIMITED

CHENNAI/KOCHI